

16th August, 2024

BSE Limited P J Towers Dalal Street Mumbai - 400 001.

Scrip Code: 512634

Dear Sirs,

Sub: Paper publication information Pursuant to Regulation 30 of the SEBI (LODR) Regulations 2015.

We are enclosing copies of Newspaper cutting (Financial Express and Makkal Kural) in respect of dispatch of Notice for the 55th Annual General Meeting, E-Voting information and Book Closure Details.

Please take on record the above documents.

Thanking you,

Yours faithfully, For **Savera Industries Limited**

R.Siddharth Company Secretary

FINANCIAL EXPRESS



PRIME URBAN DEVELOPMENT INDIA LIMITED

CIN L70200TZ1936PLC000001

Registered Office: Door No.164/18 Maruthachalapuram Main Road, Opposite to Ration Shop, 60 Feet Road, Tirupur - 641 603, Tamil Nadu, India Email: companysecretary@ptlonline.com, website: www.ptlonline.com

EXTRACT OF STANDALONE AND CONSOLIDATED UN-AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30TH JUNE, 2024

			Standalone Result:	3	C	onsolidated Result	solidated Results	
Sr. No.	Particulars	For the Quarter ended 30.06.2024 Unaudited	For the Corresponding Quarter ended 30.06.2023 Unaudited	For the Year ended 31.03.2024 Audited	For the Quarter ended 30.06.2024 Unaudited	For the Corresponding Quarter ended 30.06.2023 Un-audited	For the Year ended 31.03.2024 Audited	
1.	Total income from Operations and other income	25.74	24.65	475.17	23.87	201.38	1,105.79	
2.	Net Profit/ (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	(43.30)	(61.09)	(211.37)	(45.00)	(58.92)	(203.99)	
3.	Net Profit/(Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	(43.30)	(61.09)	(211.37)	(45.00)	(58.92)	(203.99)	
4,	Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	(43.30)	(61.09)	(211.37)	(45.00)	(58.92)	(204.07)	
5.	Total Comprehensive Income for the period {Comprising Profit/(Loss) for the period (after tax) and other Comprehensive income (after tax)}	(43.30)	(61.09)	(212.94)	(45.12)	(58.90)	(205.76)	
6.	Equity Share Capital (Face Value Rs.2/-)	532.87	532.87	532.87	532.87	532.87	532.87	
7.	Reserves (Excluding Revaluation Reserve) as shown in the audited balance sheet of previous year			(715.67)			(909.70)	
8.	Earnings per share (Face value of Rs. 2/- each) -not annualised Basic / Diluted EPS	(0.16)	(0.23)	(0.79)	(0,17)	(0.22)	(0.77)	

- 1. The Un-audited Standalone and consolidated Financial Results have been prepared in accordance with the recognition and measurement Principles provided in Indian Accounting Standards (Ind AS 34), the provisions of the Companies Act, 2013 (the Act), as applicable and guidelines issued by the Securities and Exchange Board of India (SEBI) under SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, as amended.
- 2. The above results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their Meeting held on 14th August, 2024. The Statutory Auditors have carried out a limited review of the aforesaid results in terms of Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015
- 3. The above is an extract of the detailed format of quarterly financial results and the full format is available on the Company's website www.ptlonline.com and on the website of BSE For and on behalf of the Board Ltd -www.bseindia.com

Place: Mumbai Date: 14.08.2024

PURUSOTTAMDAS PATODIA CHAIRMAN AND MANAGING DIRECTOR DIN 00032088



Account defaulted-NPA- Notice under SARFAESI Act- Regarding

On account of the facilities availed by you from M/s Tamilnadu Industrial Investment Corporation Limited (TIIC) you are liable to pay a sum of Rs. 56,36,74,060.50/- as on 30.07.2024 with further interest at the agreed rate from 01.06.2024 till the date of repayment.

A notice was issued under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of

Security Interest Act (SARFAESI Act) on 30.07.2024 calling upon you to repay the outstanding amount. The notice was sent to you by Registered Post has been returned unserved. You are hereby called upon to pay Rs. 56,36,74,060.50/- together with interest from 01.06.2024 till date of

payment within 60 days from the date of this notice failing which TIIC will be constrained to exercise its rights of enforcement of security interest against the secured assets given in the schedule hereunder.

Schedule: The Specific details of assets in which security interest is created are enumerated hereunder: DESCRIPTION OF THE PROPERTY

Residential Land and building at Old T.S.No.1127/1B1A, Plot.No.2, New T.S.No.63 (Part) and T.S.No.64 (P), Ward V and Block 66, D.No.37, Mothilal Main road, Madurai west Taluk, Madurai District measuring 829 1/4 sq.ft owned by (Late) S.Rajangam and (Late) Poocharam.

Sankaran Servai property

East Sangaiah konar/ Packkiam property

Mothilal Main road. West South Alagaradi 5th Street,

Place : Madurai

North

Date: 09.08.2024. DIPR/840/DISPLAY/2024

Yours faithfully, (Authorised Officer of TIIC) Madurai Branch.



indianexpress.com

Inform your opinion with detailed analysis.

not an assumption.

I arrive at a conclusion

The Indian Express. For the Indian Intelligent.





AMALGAMATIONS REPCO LIMITED

(A member of the Amalgamations Group) CIN: U35999TN1967PLC005566

Regd. Office: 136, J Gardens, G N T Road, Ponniamman Medu, Chennai - 600110 Phone: 044-25584474 Website: www.amrep.in E mail: secretarial@amrep.in

AMALGAMATIONS REPCO LIMITED

NOTICE OF THE FIFTY SIXTH ANNUAL GENERAL MEETING, BOOK CLOSURE & E-VOTING

Dear Member(s),

- NOTICE is hereby given that the Fifty Sixth Annual General Meeting ("AGM") of the Shareholders of the Company will be held on Friday, September 06, 2024 at 10:30 A.M [IST] through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OVAM"), to transact the business as set out in the Notice of the AGM.
- In compliance vide General Circulars, the latest being 09/2023 dated September 25, 2023 issued by the Ministry of Corporate Affairs (MCA) (hereinafter collectively referred to as "the Circulars"), the Company's AGM will be conducted through VC/OAVM without physical presence of Members at a common venue.
- Notice convening the meeting along with the Annual Report for the year 2023-24 has been sent to the members in soft form through e-mail on August 14, 2024. These documents are available for inspection and members who wish to inspect the documents are requested to send their email to vijayramachandran@amrep.com mentioning their Name. Folio No. I Client ID and DP ID, and the documents they wish to inspect, with a self-attested copy of their PAN card attached to the
- Further the necessary notice is given pursuant to section 91 of the Companies Act, 2013 that the register of members and share transfer books will remain closed from Friday, August 30, 2024 to Thursday, September 05, 2024 for the purpose of AGM and payment of Final Dividend of Rs. 7.50/- (75%) per Equity share of nominal value of Rs. 10/- each. The Dividend, if declared will be payable on or after September 06, 2024 to those shareholders whose names are registered such in the Register of Members of the Company as on Friday, August 30, 2024 provided by the depositaries, subject to Tax Deduction at Source as and where applicable
- In compliance with the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Amendment Rules, 2015 (as amended from time to time), the Company has offered remote e-voting facility for transacting all the business items as mentioned in the notice to the Fifty Sixth Annual General Meeting through the Central Depository Services (India) Limited ("CDSL") to enable the members to cast their votes electronically.
- The remote e-voting commences on Tuesday, September 03, 2024 (09:00 A.M.) and ends on Thursday, September 05, 2024 (05:00 P.M). No remote e-voting shall be allowed beyond the said date and time.
- The Annual Report has been sent to all members whose names are recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on Friday, August 09, 2024 (cut-off date).
- The facility for voting, through electronic voting system will also be made available at the meeting for members who have not already cast their vote prior to the meeting by remote e-voting. The members, who have cast their vote prior to the meeting by remote e-voting may also attend the meeting but shall not be entitled to vote again at the meeting. Mr. R. Mukundan, (ICSI membership no. ACS 7876), Practicing Company Secretary had been appointed as the Scrutinizer for the remote e-voting process.
- Members will be able to attend the AGM through VC/ OAVM or view the live webcast of the Fifty sixth AGM provided by CDSL at https://www.evotingindia.com_by using their remote e-voting login credentials and selecting the EVEN No. 240813014 of the Company. Further the members are requested to note that the facility for joining the AGM through VC/OAVM will be opened 30 minutes before the scheduled time i.e. 10:30 A.M on September 06, 2024 (IST) and the Company may close the window for joining the VC/OAVM facility 30 minutes after the scheduled starting time of the AGM. Facility for joining the VC/OAVM mode shall be available for members on first-come-first-served-basis.
- 10. PROCEDURE TO RAISE QUESTIONS/ SEEK CLARIFICATIONS WITH RESPECT TO ANNUAL REPORT: As the AGM is being conducted through VC/OAVM, members desiring any information relating to the Annual Accounts for the year ended March 31, 2024 of the Company are requested to send an email to the company at vijayramachandran@amrep.in at least 10 (Ten) days before the meeting, mentioning their name, Complete 16 digits
- demat account number/ folio number, email address and mobile number. 11. Further members who would like to express their views or ask questions during the Fifty sixth AGM of the Company may register themselves as a speaker by sending an e-mail to vijayramachandran@amrep.in by providing their name, DP ID and Client ID / folio number, PAN, mobile number and email address. Only those members who have registered themselves as a speaker will be allowed to express their views/ ask questions during the AGM and they may have to allow camera access during the AGM. The Company reserves the right to restrict the number of speakers depending on the
- 12. Any query / grievance relating to remote e-voting and participation in the Fifty sixth AGM through the VC/OAVM mode could be addressed to M. Vijay Ramachandran, Finance Head, at the address given above. (Contact Number: +91 9373143764)

In case of any queries, members are requested to refer the e-voting user manual for the shareholders available in the downloads section of https://www.evotingindia.com or mail at helpdesk.evoting@cdslindia.com or contact at toll free

> On Behalf of Board of Directors For AMALGAMATIONS REPCO LIMITED

Chennai 15.08.2024

M. DEVARAJAN Whole Time Director DIN: 03572960



availability of time for the AGM

SAVERA INDUSTRIES LIMITED

Regd. Office: 146, Dr. Radhakrishnan Road, Mylapore, Chennai - 600 004. CIN No.: L55101TN1969PLC005768 Website : www.saverahotel.com Tel: 91-44-2811 4700; E-Mail: cs@saverahotel.com

NOTICE OF THE 55th ANNUAL GENERAL MEETING E-VOTING INFORMATION AND BOOK CLOSURE Notice is hereby given that the 55th Annual General Meeting (AGM) of the Company will be held on Tuesday, the

10th September, 2024 at 2.45 P.M. through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM) to transact

the business set out in the Notice of 55th AGM. In compliance with the General Circulars issued by the Ministry of Corporate Affairs (MCA) vide No. 20/2020 dated May 5, 2020, 02/2021 dated 13.01.2021, 19/2021 dated 08.12.2021, 21/2021 dated 14.12.2021 and 2/2022 dated 05.05.2022, SEBI Circular dated May 12, 2020, SEBI Circular No. SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 05, 2023 and such other instructions as may be issued by Statutory Authorities and any other circulars in this context (Collectively referred to as "Circulars") which allowed companies to hold AGM through VC / OAVM without the physical presence of the Members at a common venue. The Company has sent. the Notice of 55th AGM along with Annual Report 2023-24 on 14th August, 2024 through electronic mode only to those members whose e-mail addresses are registered with the Company Depositories/our Registrars & Share Transfer Agents. These documents are also available on the website of the company and Bombay Stock Exchange. Members can join and participate in the 55th AGM through VC/OAVM only. The instructions for joining the 55th AGM and the manner of participation in the remote electronic voting or casting vote through e-voting system during 55th AGM by the shareholders holding shares in dematerialised form, physical form and by shareholders who have not registered their e-mail addresses are provided in the Notice of the 55th AGM. Members participating through the VC/OAVM shall

available on the website of the Company viz. www.saverahotel.com and also on the website of Bombay Stock Exchange viz., www.bseindia.com and also on the website of Central Depository Services (India) Ltd (CDSL) (Service provider for VC/OAVM) and e-voting facility) www.evotingindia.com. Remote e-voting Pursuant to Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and

be counted for the purpose of reckoning the quorum under section 103 of the Companies Act, 2013. The Notice is

Administration Rules 2014) and Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015 (The Listing Regulations) and the Secretarial Standard on General Meeting (SS-2) issued by the Institute of Company Secretaries of India, the Company is providing the members with the facility to cast their vote through remote e-voting in respect of the businesses to be transacted at the meeting as detailed in the Notice of 55th AGM. The members may note the following in this regard. The Remote e-voting facility will be available during the following period.

Commencement of remote e-Voting Friday, the 06th September 2024 @ 9.00 a.m.

End of remote e-voting Monday, the 09th September 2024 @ 5.00 p.m. Currently, there are multiple e-voting service providers (ESPs) providing e-voting facility to listed entities in India. This necessitates registration on various ESPs and maintenance of multiple user IDs and passwords by the shareholders.

Depositories/ Depository Participants. Demat account holders would be able to cast their vote without having to register again with the ESPs, thereby, not only facilitating seamless authentication but also enhancing ease and convenience of participating in e-voting process. The cut-off date for determining the eligibility to vote by remote e-voting or by e-voting system at the 55th AGM shall be 30.08.2024. Any person who acquires shares of the company and become a member post sending of the Notice of the

In order to increase the efficiency of the voting process, pursuant to a public consultation, it has been decided to enable

e-voting to all the demat account holders, by way of a single login credential, through their demat accounts/ websites of

55th AGM and holds shares as on the cut-off date 30.08.2024 may kindly refer to the notice uploaded in the company's website @ www.saverahotel.com, website of BSE @ www.bseindia.com and CDSL Website @ www.evotingindia.com

The facility of e-voting facility shall also be made available during the meeting and the Members attending the meeting; ho have not already cast their vote by remote e-voting shall be able to exercise their right during the meeting. Members who have cast their vote by remote e-voting prior to the Meeting may also attend the meeting electronically but shall not be entitled to vote again.

PROCESS FOR THOSE SHAREHOLDERS WHOSE EMAIL/MOBILE NO. ARE NOT REGISTERED WITH THE COMPANY/DEPOSITORIES. For Physical shareholders- please provide necessary details like Folio No., Name of shareholder, scanned copy of

- the share certificate (front and back), PAN (self attested scanned copy of PAN card), AADHAR (self attested scanned copy of Aadhar Card) by email to Company/RTA email id. 2. For Demat shareholders -, Please update your email id & mobile no. with your respective Depository Participant (DP)
- 3. For Individual Demat shareholders Please update your email id & mobile no. with your respective Depository Participant (DP) which is mandatory while e-Voting & joining virtual meetings through Depository.

Updation of bank account details. Members holding shares in electronic form are hereby informed that bank particulars registered against their respective depository accounts will be used by the Company for payment of dividend, if any in future. The Company or its Registrars cannot act on any request received directly from the Members holding shares in electronic form for any change in address, change of bank particulars or bank mandates. Such changes are to be advised only to the Depository Participant of the Members. Members holding shares in physical form and desirous of either registering bank particulars or changing bank particulars already registered against their respective folios for payment of dividend, if any, in future are requested to write to the Company.

Pursuant to section 91 of the Companies Act, 2013 and the rules framed thereunder and Regulation 42 of SEBI (LODR) Regulations 2015, the Register of Members and Share Transfer Books will remain closed from 04.09.2024 to 10.09.2024 (both days inclusive) for the purpose of the 55th Annual General Meeting.

If you have any queries or issues regarding attending 55th AGM & e-Voting from the CDSL e-Voting System, you can write an email to helpdesk.evoting@cdslindia.com or contact at toll free No. 1800 22 55 33.

All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@ cdslindia.com or call toll free No. 1800 22 55 33.

Members may kindly note that as the 55th Annual General Meeting isscheduled to be held through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OVAM) in accordance with the 'Circulars', the physical attendance of the members has been dispensed with. Hence the facility for appointment of proxies will not be available to the members for attending the 55th AGM of the company.

By Order of the Board. for Savera Industries Limited R.Siddharth

financialexp.epapr.in

Place : Chennai

: 15.08.2024

CHENNAI/KOCHI

Company Secretary

சுதந்திர தின விழாவை முன்னிட்டு

15 போலீஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கம்

சுதந்திர விழாவை போலீஸ் முன்னிட்டு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு பதக்கத்தை தமிழக அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது, சிறந்த போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு சார்பில் முதலமைச்சர் பதக்கம்

அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி 10 போலீஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் விசாரணைக்கான காவல் புலன் சிறப்பு பணி பதக்கங்களும், 5 போலீஸ் அதிகாரிகளுக்கு சிறந்த பொதுச்சேவைக்கான தமிழக முதலமைச்சரின் போலீஸ் பதக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பொதுச் சேவைக்கான

முதல்அமைச்சரின் பதக்கம் பெறும் 5 போலீஸ் அதிகாரிகள் விவரம்

1. சிபிசிஐடி ஐ.ஜி. அன்பு.

2. மாநில குற்றப்பிரிவு (தனிப்பிரிவு) போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்.

3. சேலம் சரக குற்றப்புல னாய்வுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு பூபதிராஜன். 4. சென்னை போலீஸ் தொழில்நுட்ப

பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன். சென்னை அயல்பணி திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் முபைதுல்லா.

புலன்விசாரணைக்கான முதலமைச்சரின் சிறப்பு பணி பதக்கம் பெறும் 10 போலீஸ் அதிகாரிகள் விவரம் வருமாறு:

1. வேலூர் 'சைபர் கிரைம்' போலீஸ் இன்ஸ்பெக்டர் புனிதா.

2. சென்னை மத்திய குற்றப்பிரிவு 'சைபர் கிரைம்' இன்ஸ்பெக்டர் வினோத்குமார்.

3. கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா.

4. திருப்பூர் 'சைபர் கிரைம்' இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி. 5. நாகர்கோவில் சி பி சி ஐ டி

இன்ஸ்பெக்டர் பார்வதி. 6. திருப்பூர் சி பி சி ஐ டி இன்ஸ்பெக்டர்

செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ்.

பெருந்துறை 8. ஈரோடு மாவட்டம் இன்ஸ்பெக்டர் தெய்வராணி.

பொன்னை வேலூர் மாவட்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசி. 10. தூத்துக்குடி மாவட்டம் (ஊரக) துணை

போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்.

விருதுகள் பெறும் அதிகாரிகள் கிராம் ஒவ்வொருவருக்கும் தலா 8 எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்க பரிசும் முதல்அமைச்சரால் நடைபெறும<u>்</u> பின்னர் விழாவில் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் மாற்றம்

ஜெயசங்கரன் லோகநாகன் (Jayasankaran Lokanathan) த/பெ கோவிந்தராஜ் லோகநாதன் வயது-76, பிறந்த தேதி- 25/09/1947, |பிளாட் நெ. 40A, கதவு எண் 9 A, முதல் குறுக்கு தெரு, சேசாத்ரிபுரம், வேளச்சேரி, சென்னை- 600042 முகவரியில் வசிக்கும் நான் இனி முதல் ஜெயசங்கரன் லோகநாதன் (jayasankaran Loganathan) என அழைக்கப்படுகிறேன்.

- ஜெயசங்கரன் லோகநாதன் (Jayasankaran Lokanathan)

பெயர் மாற்றம்

OLD NAME SUR NAME: JEETENDER JAIN GIVEN NAME: ANITHAKUMARI பிறந்த தேதி: 23/06/1987, முகவரி: எண்.75/23, கங்கை அம்மன கோவில் தெரு, லஷ்மிபுரம் திருவான்மியூர், சென்னை - 600 041 முகவரியில் வசிக்கும் நான் NEW NAME: SUR NAME : JEETENDER

GIVEN NAME: ANITHAKUMARI என்று அழைக்கப்படுகிறேன் ANITHAKUMARI JEETENDER JAIN

KUMAR JAIN

மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம், திருவள்ளூர் I.D.O.P: 106/2023

R. மோகன பிரியா –எதிர்– M.முத்துசெல்வம், த/பெ.மனோகரன், எண்.41/25, கே.கே.நகர்,

3வது தெரு, திருமுல்லைவாயல் சென்னை –600 062. 🗕 எதிர்மனுதார அறிவிப்பு

மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு

நீதியன்றத்தில் நிலுவையில் உள்ள I.D.O.P.106 of 2023 வழக்கு வரும் 02.09.2024 அன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே இந்த வழக்கில் எதிர் மனுதாரர் முத்துசெல்வம் ஆகிய நீங்கள் 02.09.2024 அன்று காலை 10.30 மணியளலில் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம் திருவள்ளுரில் தவறாது ஆஜர் ஆக வேண்டியது. தவறும்பட்சத்தில் வழக்கு ஒருதலைபட்சமாக கீர்மானிக்கப்படும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு.

A.மஞ்சு, N.கண்ணன் P. ஸ்ரீவித்யா மனுகாரரின் வழக்கறிஞர்

அறிவிப்பு மாட்சிமை பொருந்திய சார்பு நீதிமன்றம், தாம்பரம் I.A.No.10/2021

Un.O.S.S.R.No.3218/2024

த/பெ. (லேட்) பிச்சைமுத்து

எதிர் திருமதி. தார்சிஷ் பார்த்திமா மேரி க/பெ. (லேட்) சுந்தர் சிங் எண். 19, கண்ணப்பர் தெரு விரிவு சேலையூர், மேற்கு தாம்பரம், சென்னை-600073

..எதிர்மனுதாரர்/பிரதிவாதி மனுதாரா/ பாதியால் பொருந்திய மேற்படி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனு எண்.10/2021-ல் மேற்படி மனு எண்.10/2021-ல் மேற்படி எதிர்மனுதாரர்/பிரதிவாதியாகிய ்தா மனுதாரா / பாது வாதியாகிய தாங்கள் ஆஜராகி வேண்டி வருகின்ற 04.09.2024ம் தேதியன்று காலை 10.00 மணியளவில் மேற்கண்ட சமூகம் நீதிமன்றத்தில் தாங்களோ அல்லது தங்களது வழக்கறிஞரே ஆஜராகி வேண்டி சமூகம் நீதிமன்றத்தால் உத்தரவு இடப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் மேற்கண்ட இடைக்கால மனுவானது மாட்சிமை பொருந்திய மனுகானது நீதிமன்றத்தால் ஒரு தலைபட்சமாக தங்களுக்கு எதிராக தீர்மானிக்கப்படும் என்பதனை இவ்வறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது.

மனுதாரர்/வாதி வழக்கறிஞர்

BEFORE THE XIV SMALL CAUSES COURT AT CHENNAI E.A.No.5 of 2024 E.A.No.3 OF 2024

E.P.No.555 OF 2023 ...Proposed petitioner/

-VS-

Sathish Vasan, ...Respondent / Respondent/Judgment Debtor Mr. Sathish Vasan,

S/o. Anbalagan, Old No. 37, New No. 20, Dr. Radhakrishan Salai, Mylapore, Chennai-600 004.
Please take notice that in the above matter my client had filed the above application for Amendment. In that regard, the

above said Hon'ble Court was pleased to order notice to you by way of Paper Publication by its order dated 13.08.2024 and returnable by 23.08.2024 Therefore, please be present before the above said Court on 23.08.2024 at 10.30 am in person or through a pleader to put forth your case. In case if you fail to appear before the above said Court on the aforementioned date, the matter will be decided in your absence.

M. Ganesan Advocate

IN THE HON'BLE XVII ASSITSTANT CITY CIVIL COURT AT CHENNAI O.S.No.1717 of 2024 M/s. State Bank Of India,

Rep.by its Manager, SME Centre, No.5. Jawaharlal Nehru Road. Ekkattuthangal, Chennai-600032

M/s. AL Maalik Biryani Rep.by its Proprietor S.Rohini, AP 843, New No.11, 60th Street, KK Nagar, Chennai -600 078 Alternative Address 37, Sundari Building, Ground Floor, Lake View Road,

West K.K.Nagar, Chennai -600 078 ... Defendant Whereas the above named plaintiff has instituted a suit

against you the defendant under order XXXVII of Code of Civil Procedure, 1908 for recovery of sum of Rs.2,56,084/ -{Rupees Two Lakh Fifty Six thousand and Eighty Four only) together with interest and cost. The above said Case came up for hearing on 12.08.2024 and the Hon'ble XVII Assistant City Civil Judge, Chennai ordered Paper Publication in one issue of Makkal Kural on or before 12.09.2024 and posted the matter on 20.09.2024.

Therefore, you are hereby given notice to appear on 20.09.2024 before the Hon'ble XVII Assistant City Civil Court, Chennai either in person or through your Counsel at 10.30 A.M. failing which the matter will be heard and decided

55th AGM of the company.

in your absence. V.PUSHPALATHA COUNSEL FOR PLAINTIFF

Bafna

இடம் : சென்னை தேதி : 13.08.2024

பாஃப்னா பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட்

30.06.2024-ல் முழந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நீத்நிலை முழவுகள் அறிக்கை

CIN: L24294TN1995PLC030698 பதிவு அலுவலகம்: 299, தம்பு செட்டி தெரு, சென்னை-600 001 Tel: 044 - 2526 7517 / 2527 0992, Fax: 044 2526 1264, E-mail: info@bafnapharma.com, Website: www.bafnapharma.com

(ருபாய் லட்சத்தில்) ஒரு பங்கு சம்பாத்தியம் தவி விவரங்கள் 30.06.2024 31.03.2024 30.06.2023 31.03.2024 தணாக..... செய்யாதது தணாக**ை** செய்யாதது தணிக்கை செய்தது செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் 4,194.71 4,139.81 வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/ (நஷ்டம்) வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/ (நஷ்டம்) (அசாதாரண அயிட்டங்களுக்கு பின்) (72.36)635.11 734.79 வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/ (நஷ்டம்) (அளதாரண அயிட்டங்களுக்கு பின்) காலத்திற்கான விரிவான மொத்த வருமானம் (காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு பின்) உள்ளடக்கியது) (72.36)145.54 635.11 734.79 738.44 6 சமபங்கு மூலதனம் 2,365.63 2,365.63 2,365.63 முந்தைய ஆண்டின் தணிக்கை செய்யப்பட்ட இருப்பு நிலையின் படி மற்ற பங்குகள் (மறுமதிப்பீடு இருப்பு தவிர) 5,718.27 ஒரு பங்கு சம்பாத்தியம் (ஒன்றின் மதிப்பு ரு.10/-) அடிப்படை : (0.31)0.62 2.68 3.11 (0.31) 0.62 2.68 பலமிழந்தது 3.11

குறிப்பு: i). SEBI (பட்டியலிடுதல் மற்றும் இதர வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுகளில் தாக்க குறப்பட்ட 1), SED (படியுலருக்கு மற்றும் ஆதர்) 'வள்யமு மதனைகள்) வந்கள் 2015, வந்த 53ன் கழ் ஸ்டாக் கண்டிக்குக்களல் தர்க்கல் செய்யப்பட்டுள்ள 30.08.2024-ல் முதல் காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் கருக்கமாக மேற்கண்டவை உள்ளது. நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் கம்பெனியின் இணையதளம் மற்றும் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இணையதளத்தில் உள்ளது. ii) ஜுன் 30, 2024 இல் முடிவடைந்த காலாண்டிற்கான விதிவிலக்கான ஜட்டங்களானது. கு.34.50 லட்சம் மதிப்புள்ள சில இருப்புப் டொருட்களின் அங்கீகாரத்தை நீக்குவதைக் குறிக்கிறது. iii), மேற்கண்ட நிதிநிலை முடிவுகள் தணிக்கை குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, ஆகஸ்டு 13, 2024 அன்று நடைப்பெற்ற ஆந்தந்த கூட்டங்களில் இயக்குணிகள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது. பா.'.ப்னா பார்மசூட்டிக்கல்ஸ் லிமிடெட்-க்காச

ஆஷியானா அக்ரோ டூண்டஸ்டர்ஸ் லிமிடைட

பதிவு அலுவலகம் : எண்.34, ஆண்டாள் நகர், பாலுசெட்டி சத்திரம், காஞ்சிபுரம் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம் - 631 551 (தமிழ்நாடு) தொலைபேசி எண். +914428344820, இணையதளம் : www.aail.in 31 **ஐீன், 2024 ல் முடிந்த காலாண்டுக்கான தனியான தணிக்கை செய்யப்படாத நீதீநீலை முடிவுகள் சுருக்கம்**

		Ш	முடிந்த ஆண்டு		
ស. តស់វា	விவரங்கள்	தணிக்கை ஆகாதது	தணிக்கை ஆனது	தணிக்கை ஆகாதது	தணிக்கை ஆனது
		30-06-2024	31-03-2024	30-06-2023	31-03-2024
1	1 இதர வருமானம் உள்பட செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் (நிகரம்)		28.56	25.84	115.80
2	காலத்தீற்கான நிகர லாபம் / (நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும் / அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு முன்)	0.93	5.63	(0.79)	12.93
	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாயம் / (நஷ்டம்) (விலக்கு மற்றும் / அல்லது அசாதாரண அயிடடங்களுக்கு பின்) வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாயம் / (நஷ்டம்) (விலக்கு மற்றும் / அல்லது அசாதாரண அயிடடங்களுக்கு பின்) காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான லாயம் / (நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு பின்) உள்ளடங்கியது) சம பங்கு மூலதனம் (முகமதிப்பு ரூ.10/- ஒரு பங்கு) சிர்வுகள் (மறுமதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக) கடந்த ஆண்டு தணிக்கயான நிதிநீலை அறிக்கையும்		5.63	(0.79)	12.93
			5.13	(0.79)	12.43
5			5.13	(0.79)	12.43
6			460.00	460.00	460.00
7			-	-	(206.88)
8	8 ஒரு பாங்கு சம்பாத்தியம் (EPS) (ரூபாயில்) (முகமதிப்பு ஒவ்வொன்றம் ரூ. 10/-)				
	(g) அசாதாரண அயிட்டங்களுக்கு முன் அடிப்படை மற்றும் டைலூடட் EPS	0.02	0.11	(0.02)	0.27
	(g) அசாதாரண அயிட்டங்களுக்கு பின் அடிப்படை மற்றும் டைலூட்ட EPS	0.02	0.11	(0.02)	0.27

s**ள்** : 1. மேற்கண்ட முடிவுகள் தணிக்க குழுவினால் ஆய்வு செய்யப்படு ஆகஸ்ட் 14.2024 அன்று நடைபெற்ற இயக்குனர்கள் குழு கூட் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நிறுவனங்கள் சபடம், 2013 இன் பிரிவு 133 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கியல் தரநிலைகளின்படி, நிறுவனங்கள் (கணக்கு 2014 இன் விதி 7 உடன் படிக்கப்பட்டபடி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

3. SEBI (படியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சுகளில் தாக்கல் செய்யப்படர் ஐுன் 30, 2024ல் முழந்த காலாண்டுகள்ற தனியான தணிக்கை செய்யப்படாத நிதிந்லை முழவுகளின் விரிவான வடிவத்தின் சுக்கமாச மேற்கண்டவை உள்ளது. ஜுன் 30, 2024ல் முழந்த காலண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிந்லை முழவுகளின் முழமையான வழவும் ப்பதளம் www.bseindia.com மற்றும் கம்பெனியின் இணைய

ஆஷியானா அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டுக்கா

முழுநேர இயகுனர் DIN: 02438906



SAVERA INDUSTRIES LIMITED

Regd. Office: 146, Dr. Radhakrishnan Road, Mylapore, Chennai - 600 004. CIN No.: L55101TN1969PLC005768 Website: www.saverahotel.com Tel: 91-44-2811 4700; E-Mail: cs@saverahotel.com

NOTICE OF THE 55th ANNUAL GENERAL MEETING E-VOTING INFORMATION AND BOOK CLOSURE

Notice is hereby given that the 55th Annual General Meeting (AGM) of the Company will be held on Tuesday, the 10th September, 2024 at 2.45 P.M. through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM) to transact the business set out in the Notice of 55th AGM . In compliance with the General Circulars issued by the Ministry of Corporate Affairs (MCA) vide No. 20/2020 dated May 5, 2020, 02/2021 dated 13.01.2021, 19/2021 dated 08.12.2021 21/2021 dated 14.12.2021 and 2/2022 dated 05.05.2022. SEBI Circular dated May 12. 2020. SEBI Circular No. SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 05, 2023 and such other instructions as may be issued by Statutory Authorities and any other circulars in this context (Collectively referred to as "Circulars") which allowed companies to hold AGM through VC / OAVM without the physical presence of the Members at a common venue. The Company has sent the Notice of 55th AGM along with Annual Report 2023-24 on 14th August, 2024 through electronic mode only to those members whose e-mail addresses are registered with the Company Depositories/our Registrars & Share Transfer Agents. These documents are also available on the website of the company and Bombay Stock Exchange

Members can join and participate in the 55th AGM through VC/OAVM only. The instructions for joining the 55th AGM and the manner of participation in the remote electronic voting or casting vote through e-voting system during 55th AGM by the shareholders holding shares in dematerialised form, physical form and by shareholders who have not registered their e-mail addresses are provided in the Notice of the 55th AGM. Members participating through the VC/OAVM shall be counted for the purpose of reckoning the quorum under section 103 of the Companies Act, 2013. The Notice is available on the website of the Company viz. www.saverahotel.com and also on the website of Bombay Stock Exchange viz., www.bseindia.com and also on the website of Central Depository Services (India) Ltd (CDSL) (Service provider for VC/OAVM) and e-voting facility) www.evotingindia.com. Remote e-voting

Pursuant to Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration Rules 2014) and Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015 (The Listing Regulations) and the Secretarial Standard on General Meeting (SS-2) issued by the Institute of Company Secretaries of India, the Company is providing the members with the facility to cast their vote through remote e-voting in respect of the businesses to be transacted at the meeting as detailed in the Notice of 55th AGM. The members may note the following in this regard.

The Remote e-voting facility will be available during the following period.

	Commencement of remote e-Voting	Friday, the 06th September 2024 @ 9.00 a.m.		
	End of remote e-voting	Monday, the 09th September 2024 @ 5.00 p.m.		
C	Currently, there are multiple e-voting service p	roviders (ESPs) providing e-voting facility to listed entitie	es in India. T	his

necessitates registration on various ESPs and maintenance of multiple user IDs and passwords by the shareholders. In order to increase the efficiency of the voting process, pursuant to a public consultation, it has been decided to enable e-voting to all the demat account holders, by way of a single login credential, through their demat accounts/ websites of Depositories/ Depository Participants. Demat account holders would be able to cast their vote without having to register again with the ESPs, thereby, not only facilitating seamless authentication but also enhancing ease and convenience of participating in e-voting process.

The cut-off date for determining the eligibility to vote by remote e-voting or by e-voting system at the 55th AGM shall be 30.08.2024. Any person who acquires shares of the company and become a member post sending of the Notice of the 55th AGM and holds shares as on the cut-off date 30.08.2024 may kindly refer to the notice uploaded in the company's website @ www.saverahotel.com, website of BSE @ www.bseindia.com and CDSL Website @ www.evotingindia.com

The facility of e-voting facility shall also be made available during the meeting and the Members attending the meeting, who have not already cast their vote by remote e-voting shall be able to exercise their right during the meeting. Members who have cast their vote by remote e-voting prior to the Meeting may also attend the meeting electronically but shall not

be entitled to vote again.

PROCESS FOR THOSE SHAREHOLDERS WHOSE EMAIL/MOBILE NO. ARE NOT REGISTERED WITH THE

1. For Physical shareholders- please provide necessary details like Folio No., Name of shareholder, scanned copy of the share certificate (front and back), PAN (self attested scanned copy of PAN card), AADHAR (self attested scanned copy of Aadhar Card) by email to Company/RTA email id. For Demat shareholders -, Please update your email id & mobile no. with your respective Depository Participant (DP)

3. For Individual Demat shareholders - Please update your email id & mobile no. with your respective Depository Participant (DP) which is mandatory while e-Voting & joining virtual meetings through Depository.

Members holding shares in electronic form are hereby informed that bank particulars registered against their respective depository accounts will be used by the Company for payment of dividend, if any in future. The Company or its Registrars cannot act on any request received directly from the Members holding shares in electronic form for any change in address, change of bank particulars or bank mandates. Such changes are to be advised only to the Depository Participant of the Members. Members holding shares in physical form and desirous of either registering bank particulars or changing bank particulars already registered against their respective folios for payment of dividend, if any, in future are requested to write to the Company.

Pursuant to section 91 of the Companies Act, 2013 and the rules framed thereunder and Regulation 42 of SEBI (LODR) Regulations 2015, the Register of Members and Share Transfer Books will remain closed from 04.09.2024 to $\textbf{10.09.2024 (both days inclusive)} \ for the \ purpose \ of the \ 55 th \ Annual \ General \ Meeting.$

If you have any queries or issues regarding attending 55th AGM & e-Voting from the CDSL e-Voting System, you can write an email to helpdesk.evoting@cdslindia.com or contact at toll free No. 1800 22 55 33.

All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@ cdslindia.com or call toll free No. 1800 22 55 33.

Members may kindly note that as the 55th Annual General Meeting isscheduled to be held through Video Conferencing

(VC)/Other Audio Visual Means (OVAM) in accordance with the 'Circulars', the physical attendance of the members has

een dispensed with. Hence the facility for appointment of proxies will not be available to the members for attending the By Order of the Board. for Savera Industries Limited

Place : Chennai Date : 15.08.2024 R.Siddharth Company Secretary

விவரங்கள் செயல்பாடுகள் மூலம் வருவாய் (நிகரம்)

(ளு. லட்சத்தில் முடிந்த ஆண்டு முடிந்த காலாண்டு 30,06,2024 31,03,2024 30,06,2023 31.03,2024 தணிக்கை தணிக்கை யானது யாகாதது யானது 170.02 42.24 460.62 71.75 (6.96)66.38 வரி, விலக்கு மற்றும் அசாதாரண அமிட்டங்களுக்கு முன் வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) 47.21 71.75 66.38 விலக்கு மற்றும் அசுதாரண அயிட்டங்களுக்கு பின் (6.96)வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு 34.99 72.31 (6.96)54.34 மற்றும்/ அல்லது அசாதாரண அமிட்டங்களுக்கு பின்) ாலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்க லாபம் / (நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதரவிரிவான

பிரதின் லிமிடெட்

பதிவு அலுவலகம்: 61, செம்புதாஸ் தெரு, சென்னை, தமிழ்நாடு 600001

கார்ப்பரேட் அலுவலகம்: டிஎப் 304 அபூஷன் காம்ப்ளக்ஸ் மகாதேவ் நகர் சொசைட்டி, ஸ்டேடியம் ரோடு,

நவரங்புரா, அகமதாபாத், அகமதாபாத் நகரம், குஜராத் 380009, இந்தியா

வலைத்தளம்: www.pradhin.com மின்னஞ்சல்: info.pradhin@gm ஜூன் 30, 2024ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கையாகாத நிதிநிலை முடிவுகள் அறிக்க

34.99 72.31 54.34 (6.96)பருமானம் (வரிக்கு பின்) உள்ளடக்கியத 364.69 364.69 364.69 364.69 சம பங்கு மூலதனம் 297.90 மறுமதிப்பீடு ரிசாவுகள் நீங்கலாக ரிசாவுகள் பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம் அடிப்படை மற்றும் டைலூட்டட் (ஒவ்வொன்றும் முகமதிப்பு ரூ.10/—) (காலாண்டுக்கு வருடாந்திரம் அல்ல)

ட முடிவுகள் தணிக்கைக் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, ஆகஸ்ட் 13, 2024 அன்று நடைபெற்ற கூட்டத்தில நிறுவளத்தின் இயக்குநர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது. மேலே உள்ளவை, SEBI (பட்டியல் மற்றும் பிற வெளிப்படுத்தல் தேவைகள்) ஒழுங்குமுறை, 2015ன் விதிமுறை 33ன் கீழ்

பங்குச் சந்தைகளில் தாக்கல் செய்யப்பட்ட நிதி முடிவுகளின் விரிவான வடிவத்தின் கருக்கமாகும். காலான்டுக்கான நிதிநிலை முடிவுகளின் முழு வடிவம் www.beeinda.com என்ற பங்குச் சந்தையின் இணை திறுவனத்தின் இணையதனமான www.pradnic.com.guia கிடைக்கும். முந்தைய கால புள்ளிவிவாங்கள் தேவை என்று கருதப்படும் இடங்களில் மீண்டும் ஒருங்கிணைக்கப்

தேதி: 13.0B.2024

Apollo Hospitals Enterprise Limited

Corporate Identity Number: L85110TN1979PLC008035

Regd. Office: No.19, Bishop Gardens, Raja Annamalaipuram, Chennai - 600 028. Tamil Nadu Tel.: +91 44-2829 0956, E-mail: investor.relations@apollohospitals.com, Website: www.apollohospitals.com

Extract of Statement of Unaudited Consolidated Financial Results for the Three Months Ended June 30, 2024

(Rs. in Million, except per share data)

Particulars	Three months ended 30/06/2024	Preceeding Three months ended 31/03/2024	Corresponding Three months ended 30/06/2023	Previous year ended 31/03/2024
	Unaudited	Refer Note 4	Unaudited	Audited
Total Income from Operations (net)	50856	49439	44178	190592
Net Profit /(Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary Items)	4300	3682	2700	13786
Net Profit /(Loss) for the period (before Tax, after Exceptional and/or Extraordinary Items)	4300	3682	2700	13805
Net profit /(Loss) for the period after tax (after Exceptional and Extraordinary items)	3155	2584	1734	9350
Total Comprehensive Income for the period [comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	3207	2582	1716	9246
Paid up Equity Share Capital (Face value of Rs.5/- each)				719
Other Equity				68557
Earnings Per Share of Rs. 5/- each Basic	*21.23	*17.65	*11.59	62.50
Diluted	*21.23	*17.65	*11.59	62.50
* Not Appualised				

Not Annualised

Place: Chennai

- Notes 1. The consolidated financial information of Apollo Hospitals Enterprise Limited ("the Company") for the three months ended June 30, 2024 have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors of the Company at their meetings held on August 12, 2024 and August 13, 2024 respectively. The statutory auditors, Deloitte Haskins & Sells LLP have expressed an unmodified review conclusion on the consolidated financial results for the three months ended June 30, 2024. These consolidated financial results have been extracted from the consolidated financial information.
- 2. Unaudited financial results of Apollo Hospitals Enterprise Limited (standalone information)

The state of the s					
Particulars	Three months ended 30/06/2024	Preceeding Three months ended 31/03/2024	Corresponding Three months ended 30/06/2023	Previous year ended 31/03/2024	
	Unaudited	Refer Note 4	Unaudited	Audited	
Revenue from Operations	19366	18946	16884	72738	
Profit Before Tax	3317	3124	2815	13286	
Profit after tax for the period	2517	2388	2141	10105	
Total Comprehensive Income for the period [comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	2567	2391	2125	10020	

3. The above is an extract of the detailed format of financial results for the three months ended June 30, 2024 filed with stock exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the stock exchange websites www. nseindia.com and www.bseindia.com and also the company's website www.apollohospitals.com.

4. The financial results for the three months ended March 31, 2024 are the balancing figures between the audited figures of

the full financial year and the unaudited year to date figures for the nine months ended December 31, 2023 which were

subject to limited review. 5. The aforesaid financial results are also available on the Company's website (www.apollohospitals.com).

DR. PRATHAP C REDDY

Date : August 13, 2024

Executive Chairman

for APOLLO HOSPITALS ENTERPRISE LIMITED